

முக்கிய வார்த்தைகள்:
நன்னடத்தை
பண்பு
மகிழ்ச்சி / பெரும் மகிழ்ச்சி
மதிப்பீடு



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)
வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்
03 ஏப்ரல் 2026 / 14 ஷவ்வால் ஹிஜிரி 1447

இஸ்லாத்தில் மகிழ்ச்சியடைவதற்கான ஒழுங்கு முறை

أَحْمَدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ. أَشْهَدُ أَنْ
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ
وَرَسُولُهُ. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ. أَمَّا
بَعْدُ، فَيَا عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ. قَالَ تَعَالَى فِي التَّنْزِيلِ: قُلْ بِفَضْلِ اللَّهِ
وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ.

ஐம்ரதல் முஃமினீன் ரஹிமகுமுல்லாஹ் [ஓரிறை நம்பிக்கை யாளர்களின் சமுதாயமே அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!] அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் மீது உண்மையான உணர்வுடன் "தக்வா" [பக்தியை] ஏற்படுத்திக் கொள்வோமாக! அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்போமாக. அல்லாஹ் தடைசெய்துள்ள அனைத்து விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வோமாக. நமது சிறந்த செயல்கள் மற்றும் சீரிய பண்புகள் மூலம் "தக்வா" வை வெளிப்படுத்துவோமாக. அதன் காரணமாக, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, நம்மனைவருக்கும் சிறந்த வாழ்க்கையையும், அவனது பார்வையில் எது சிறந்த முடிவாக உள்ளதோ அதனையும் வழங்கி, அருள் புரிவானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அன்பும் அருளுமிக்க ஜமாஅத்தார்களே!

அல்ஹம்துலில்லாஹ் [எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!], நாம் தற்போது ஷவ்வால் மாதத்தின் மத்தியப் பகுதியில் இருந்துக் கொண்டிருக்கின்றோம். இம்மாதம், வெற்றி, நன்றி செலுத்துதல் மற்றும் மகிழ்ச்சியடைதல் ஆகியவற்றுடன் கூடிய மாதமாகும். மகிழ்ச்சியடைதல், கிருபை காட்டுதல் ஆகியவற்றைப் பரப்புவதுடன், உறவுமுறையைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் இம்மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வது நமது சமுதாயத்தின் பரம்பரைப் பழக்கமாக இருந்து வருகின்றது. ரசூலுல்லாஹி[ஸல்] அவர்களின் "சுன்னாஹ்" எனும் வழிமுறையைப் பின்பற்றி, இச்சீரிய செயல்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பண்டிகைக் காலங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு ரசூலுல்லாஹி[ஸல்] அவர்கள் நமக்குப் போதித்துள்ளார்கள்.

உண்மையில், மகிழ்ச்சியடைதல் என்பது நமது இயற்கையான இயல்பின் பகுதியாகவும், குறிப்பாக, அல்லாஹ்வின் அருள்களை அடைந்து, அனுபவிக்கும் ஓரிறை நம்பிக்கையாளரின் "சுன்னாஹ்" [வழிமுறையாகவும்] உள்ளது. இதனடிப்படையில், மகிழ்ச்சியடையுமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான். இந்த "குத்பா" பிரசங்கத்தின் ஆரம்பத்தில் ஓதப்பட்ட, திருக்குர்ஆனின் "யூனுஸ்" எனும் அத்தியாயத்தின் 58-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:

"[முஹம்மது அவர்களே] அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அதில் காணப்படும் அவனுடைய பெருங்கிருபையினாலும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அவர்கள் திரட்டி வைத்திருக்கும் [செல்வங்களை] விட இது மிக்க மேலானதாகும்" என்று நீர் கூறும்.

அன்பிற்குரிய சகோதரர்களே!

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ள இஸ்லாத்தின் போதனைகள் எவ்வளவு சிறப்பாக உள்ளது எனச் சிந்தியுங்கள். மகிழ்ச்சியடைய வேண்டிய காலங்களில் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். எனினும்,

மகிழ்ச்சியாக இருக்கும் காலங்களில் கூட நாம் சில ஒழுக்க மாண்புகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். எனவே, மகிழ்ச்சி மூன்று வகைப்படும் என அறிஞர்கள் விளக்கமளித்துள்ளார்கள். அவை, பாராட்டத்தக்க மகிழ்ச்சி, அனுமதிக்கப்பட்ட மகிழ்ச்சி மற்றும் கண்டிக்கத்தக்க மகிழ்ச்சி ஆகியவையாகும்.

பாராட்டத்தக்க மகிழ்ச்சி, ஒரு ஓரிறை நம்பிக்கையாளர், ஈமான் [ஓரிறை நம்பிக்கை], வழிகாட்டுதல் ஆகிய அருள்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்குக் கிடைத்ததற்காகவும், அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கான வாய்ப்பும் நற்காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்பும் கிடைத்ததற்காகவும் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி யடைவதாகும். இப்படிப்பட்ட மகிழ்ச்சி அல்லாஹ்வின் பக்கம் ஒருவரை நெருக்கமாக்கி வைக்கும்; இதுதான், பாராட்டத்தக்க மகிழ்ச்சியாகும்.

அனுமதிக்கப்பட்ட மகிழ்ச்சி, மறுபுறம், அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருள்களும் இலகுவான வாழ்க்கையும் கிடைத்ததற்காக வெளிப்படுத்தும் மகிழ்ச்சியாகும். உதாரணமாக, இப்பருவ காலத்தில், நமக்குச் சீரான வாழ்க்கையும் உடல் நலமும் வழங்கப்பட்டுள்ளது; அதன் காரணமாக, நாம் நமது உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பையும் பெற்றுள்ளோம் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாகும். இவ்வகையான மகிழ்ச்சி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு இருக்குமெனில், இதுவும் ஒரு வகையில் பாராட்டத்தக்க மகிழ்ச்சியாக அமைந்து விடும்.

கண்டிக்கத்தக்க மகிழ்ச்சி, இவ்வகையான மகிழ்ச்சியானது கவனக்குறைவை ஏற்படுத்துவதாகும். ஒருவர், அளவுக்கு அதிகமாக உலக இன்பங்களில் ஈடுபடும் போது, இவ்விதமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் காரணமாக அவரது நடத்தைகள் அல்லாஹ்வின் திருப்தியை விட்டும் தூரமாகி விடுகின்றன. புனித மாதங்களாகிய ரமதான் மற்றும் ஷவ்வால் மாதங்களில் கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் முதற்கொண்டு,

பொதுவாக கொண்டாடப்படும் விழாக்கள் அனைத்திலும் மார்க்கம் அனுமதித்துள்ள எல்லைகளைக் கடந்து கொண்டாடுவதும் இதில் அடங்கும்.

எனது அன்பிற்குரிய சகோதரர்களே!

இவற்றை நாம் அறிந்த பின், அல்லாஹ்வின் அருள்களை நாம் அடையும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எனச் சிந்திக்க வேண்டும். நாம் நன்னடத்தையைக் கடைப்பிப்பதா? அல்லது நமது நோக்கத்தை விட்டும் நம்மைத் தூரமாக்குகின்ற, உணர்ச்சி வசப்பட்ட மகிழ்ச்சியில் நாம் மூழ்குவதா? எனச் சிந்திக்க வேண்டும்.

ஷவ்வால் மாதத்தின் மகிழ்ச்சியான சூழலை அனுபவிப்பதற்கு மார்க்க சம்பந்தமான மூன்று வழிகாட்டுதல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

முதலாவதாக: மகிழ்ச்சியடைவதில் மிதமாக நடந்து கொள்வது நாம் மகிழ்ச்சியை உணரும் போது, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வகையில் மிதமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். உணவு, ஆடை, அலங்காரங்கள் ஆகியவற்றுக்காக, நமது வருவாயையும் கடந்து செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, திருக்குர்ஆனின் "அல்-அஃராஃப்" எனும் அத்தியாயத்தின் 31-வது வசனத்தில் பின்வருமாறு நமக்கு நினைவூட்டுகிறான்:

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ ﴿٣١﴾

பொருள்: "உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும், வீண்விரயம் செய்யாதீர்கள்; ஏனெனில், அளவு கடந்து [வீண்] விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை"

இவ்வாறே, பொழுதுபோக்கு விஷயத்திலும் நாம் நடந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் இருப்பதற்கு அனுமதிக்கும் இஸ்லாம், அவை முறையான வரம்புகள் மற்றும் ஒழுங்கு முறைகளால் வழிநடத்தப்பட வேண்டுமெனவும் கூறுகிறது. அன்பிற்குரிய எனது சகோதரர்களே! நமது மார்க்கத்தின் மதிப்பீடுகளுக்கு மாற்றமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு நமக்கோ நமது குடும்பத்தார்களுக்கோ நாம் அனுமதித்து விடக் கூடாது. இன்று, ஆன்-லைனில் பலவிதமான பொழுதுபோக்குகள் காணப்படுகின்றன; அவற்றில் சில பயனுள்ளவையாக இருக்கின்றதென்றால், மற்ற சிலவற்றில் ஒழுங்குமுறைகள், அடக்கம் மற்றும் நாணத்தின் குறைபாடுகள் காணப்படுகின்றன. இஸ்லாமியப் போதனைகளுக்கு மாற்றமானவையாகவும், குறிப்பாக, புனித மாதங்களாகிய ரமதான் மற்றும் ஷவ்வாலுக்குப் பொருத்தமில்லாதவையாகவும் உள்ளன.

நாம் நினைவில் கொள்ள வேண்டும்; சிலர், ஈதுப் பெருநாட்களை பண்பாட்டு நிகழ்வாகக் கருதினாலும், உண்மையில் பெருநாளின் கொண்டாட்டங்கள் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, அவற்றை எப்படிக் கொண்டாட வேண்டுமென நமது ஓரிறை நம்பிக்கை வழிகாட்டுகிறதோ அவ்வழிகாட்டுதலைப் புறக்கணித்து விடக் கூடாது.

இவ்விஷயம் நம்மை இரண்டாவது விஷயத்தின் பால் அழைத்துச் செல்கிறது; அதுதான், நமது நற்பண்புகளையும் நன்னடத்தைகளையும் பேணுவதாகும்.

இதில் நமது பேச்சு, நடத்தை மற்றும் உடை ஆகியவை அடங்கும். நம்மில் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது, அன்புடன் பேச வேண்டும்; மற்றவர்களின் உள்ளங்களைப் புண்படுத்தும் வகையில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு மத்தியில் பரஸ்பர மரியாதை கடைப்பிடிக்கப்பட வேண்டும்; அடக்கமாக உடையணிந்து, நமது பார்வைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது, நாம் நமது கண்ணியத்தையும் மற்றவர்களின் கண்ணியத்தையும் பாதுகாக்கலாம்.

மூன்றாவதாக: நமது ஆன்மீக அர்ப்பணிப்புகளைத் தக்க வைத்துக் கொள்வது.

அன்பிற்குரிய சகோதரர்களே! இவ்விழாக் காலங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் நாம், ஷவ்வால் மாதமாகிறது, நமது வணக்க வழிபாட்டுச் செயல்களைச் செய்வதற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை மறந்து விடக் கூடாது. இந்த மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்குமாறு இறைத்தூதர்[ஸல்] அவர்கள் நம்மை உறுதியாக ஆர்வமூட்டியுள்ளார்கள். நற்காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற இந்த உணர்வு, அல்லாஹ்வைத் திக்ரு [தியானம்] செய்தல், திருக்குர்ஆனை ஓதுதல், தான தர்மங்களைச் செய்தல், தொழுகைகளை, அவற்றின் குறிப்பிடப்பட்ட நேரங்களில் தொழுதல் போன்ற மற்ற வணக்க வழிபாட்டுச் செயல்களை நிறைவேற்றுவதிலும் காணப்பட வேண்டும். பெருநாளின் நமது செயல்பாடுகளுக்கிடையேயும் காணப்பட வேண்டும்.

அன்பிற்குரிய சகோதரர்களே!

ரமதான் மாதத்தில் நாம் அடைந்த மதிப்பீடுகள் மற்றும் சிறந்த நடத்தைகளை தொடர்ந்து பற்றிப் பிடிப்போமாக; ரமதான் நம்மை விட்டும் கடந்து விட்ட போதிலும், அல்லாஹ்வின் கிருபை தொடர்ந்து விசாலமாகவே இருக்கின்றது; நமது நற்காரியங்களையும் குறைபாடுகளையும் வானவர்களாகிய மலக்குகள் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

எனவே, இந்த ஷவ்வால் மாதம், நமது இஹ்ஸானின் செயல்கள் அதிகரிப்பதற்கும், அவற்றுக்கான வெகுமதிகள் நமக்கு அதிகரிப்பதற்கும் மூலமாக அமையட்டுமாக. அவை, நமது மார்க்கத்தால் போதிக்கப்பட்ட நன்னடத்தை மற்றும் ஒழுங்குமுறைகளால் வழிகாட்டப்பட்டதாக ஆகட்டுமாக; அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கும் நமது

குடும்பத்தார் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அருள் புரிவானாக!
ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ
الرَّحِيمُ.

இரண்டாவது பிரசங்கம்

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا كَمَا أَمَرَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ تَعَالَى فِيمَا أَمَرَ، وَانْتَهُوا عَمَّا نَهَاكُمْ عَنْهُ وَزَجَرَ.

أَلَا صَلُّوا وَسَلِّمُوا عَلَى النَّبِيِّ الْمُصْطَفَى، فَقَدْ أَمَرَنَا اللَّهُ بِذَلِكَ حَيْثُ قَالَ فِي كِتَابِهِ الْعَزِيزِ: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ.

وَارِضَ اللَّهُمَّ عَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ سَادَاتِنَا أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ، وَعَنْ بَقِيَّةِ الصَّحَابَةِ وَالْقُرَابَةِ وَالتَّابِعِينَ، وَتَابِعِي التَّابِعِينَ، وَعَنَّا مَعَهُمْ وَفِيهِمْ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ. اللَّهُمَّ ادْفَعْ عَنَّا الْبَلَاءَ وَالْوَبَاءَ وَالزَّلَازِلَ وَالْمِحْنَ، مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، عَن بَلَدِنَا خَاصَّةً، وَسَائِرِ الْبُلْدَانِ عَامَّةً، يَا رَبَّ الْعَالَمِينَ. اللَّهُمَّ انصُرْ إِخْوَانَنَا الْمُسْتَضْعَفِينَ فِي غَزَّةٍ وَفِي فِلِسْطِينَ وَفِي كُلِّ مَكَانٍ عَامَّةً، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ. اللَّهُمَّ بَدِّلْ خَوْفَهُمْ أَمْنًا، وَحُزْنَهُمْ فَرَحًا، وَهَمَّهُمْ فَرَجًا، يَا رَبَّ الْعَالَمِينَ. اللَّهُمَّ اكْتُبِ السَّلَامَ وَالْأَمْنَ وَالْأَمَانَ

لِلْعَالَمِ كُلِّهِ وَلِلنَّاسِ أَجْمَعِينَ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً،
وَقِنَا عَذَابَ النَّارِ.

عِبَادَ اللَّهِ، إِنَّ اللَّهَ يُأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى، وَيَنْهَى عَنِ
الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ، فَادْكُرُوا اللَّهَ الْعَظِيمَ
يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَاسْأَلُوهُ مِنْ فَضْلِهِ يُعْطِكُمْ، وَلَذِكْرُ
اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.